

தலைப்பு 240 – தேசிய வரவு செலவுத்திட்டத் திணைக்களம் - 2024

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 அபிப்பிராயம்

தலைப்பு 240 – தேசிய வரவு செலவுத்திட்டத் திணைக்களத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று மற்றும் காசுப்பாய்ச்சல் கூற்றுடன் கூடிய 2024 திசெம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்துடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 11(1) பிரிவின் பிரகாரம் தேசிய வரவு செலவுத்திட்டத் திணைக்களத்தின் நிதிக்கூற்றுக்கள் தொடர்பான எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் உள்ளடங்கிய பொழிப்பறிக்கை 2025 மே 31 ஆந் திகதி கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்டது. கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 11(2) பிரிவின் பிரகாரம் திணைக்களத்திற்குரிய விரிவான முகாமைத்துவ கணக்காய்வு அறிக்கை 2025 ஆகஸ்ட் 07 ஆந் திகதி கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்டது. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 10 ஆம் பிரிவின் பிரகாரம் இந்த அறிக்கை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுகின்றது.

2024 திசெம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான தேசிய வரவு செலவுத்திட்டத் திணைக்களத்தின் நிதிக்கூற்றுக்களில், நிதி நிலைமை, நிதிச் செயலாற்றல் மற்றும் காசுப்பாய்ச்சல், நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்பு 1 இல் குறிப்பிடப்பட்டுள்ள நிதிக்கூற்றுக்களை தயாரிப்பதற்கான அடிப்படைக்கு இணங்க அனைத்து பொருண்மையானவை தொடர்பிலும் நியாயமான நிலைமையை பிரதிபலிக்கின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக எனது பொறுப்பு, கணக்காய்வாளரின் பொறுப்பு என்ற பிரிவில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 விடயமொன்றை வலியுறுத்தல் - நிதிக்கூற்றுக்களை தயாரிப்பதற்கான அடிப்படை

இந்த நிதிக்கூற்றுக்களை தயாரிக்கும் அடிப்படையை விபரிக்கும் நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்பு 1 தொடர்பில் கவனம் செலுத்துமாறு கோருகின்றேன். நிதிக்கூற்றுக்கள் அரசின் நிதிப்பிரமாணம் 150 மற்றும் 151 மற்றும் 2025 பெப்ரவரி 21 ஆந் திகதி திருத்தப்பட்ட 2024 திசெம்பர் 16 ஆந் திகதிய அரசு கணக்குகள் வழிகாட்டி இலக்கம் 06/2024 இன் பிரகாரம் தேசிய வரவு செலவுத்திட்டத் திணைக்களத்தினதும், பொதுத் திறைசேரியினதும் மற்றும் பாராளுமன்றத்தினதும் தேவைப்பாட்டுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த நிதிக்கூற்றுக்கள் வேறு நோக்கங்களுக்கு பொருத்தமற்றதாக இருக்கக்கூடும். எனது அறிக்கை தேசிய வரவு செலவுத்திட்டத் திணைக்களத்தினதும், பொதுத் திறைசேரியினதும் மற்றும் இலங்கை பாராளுமன்றத்தினதும் பயன்பாட்டினை மாத்திரம் நோக்கமாக கொண்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் எனது அபிப்பிராயத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது.

1.4 நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரினதும், கணக்கீட்டு உத்தியோகத்தரினதும் பொறுப்பு

அரசின் நிதிப்பிரமாணம் 150 மற்றும் 151 மற்றும் 2025 பெப்ரவரி 21 ஆந் திகதி திருத்தப்பட்ட 2024 திசெம்பர் 16 ஆந் திகதிய அரசு கணக்குகள் வழிகாட்டி இலக்கம் 06/2024 இன் பிரகாரம் அனைத்து பொருண்மையானவை தொடர்பிலும் நியாயமான நிலைமையை பிரதிபலிக்கும் வகையில் நிதிக்கூற்றுக்களைத் தயாரித்தல் மற்றும் மோசடிகள் மற்றும் தவறுகள் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று அற்ற நிதிக்கூற்றுக்களை தயாரிக்க கூடிய வகையில் உள்ளகக் கட்டுப்பாட்டினை தீர்மானித்தல் கணக்கீட்டு உத்தியோகத்தரின பொறுப்பாகும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) பிரிவின் பிரகாரம் திணைக்களத்தால் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு முடியுமான வகையில் தனது வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உரிய வகையில் புத்தகங்கள் மற்றும் அறிக்கைகளை பேணிச் செல்லல் வேண்டும்.

தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 38(1)(இ) உப பிரிவின் பிரகாரம் திணைக்களத்தின் நிதிக் கட்டுப்பாட்டிற்காக ஆக்கபூர்வமான உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமையொன்று தயாரிக்கப்பட்டு பேணிச் செல்லப்படுவதனை கணக்கீட்டு உத்தியோகத்தர் சான்றுறுதிப்படுத்த வேண்டியதுடன் அம்முறைமையின் செயற்திறன் தொடர்பாக காலத்திற்கு காலம் மீளாய்வொன்று மேற்கொள்ளப்பட்டு அதற்கமைய அம்முறைமையை செயற்திறனாக மேற்கொள்வதற்கு தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

1.5 நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றை பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்கக்கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் எடுக்கப்படும் பொருளாதார தீர்மானங்கள் மீதான தாக்கத்தின் அடிப்படையில் தங்கியிருக்கும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக என்னால் கணக்காய்வின் போது துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறைசார் பின்னணியுடன் செயற்படுத்தப்பட்டது. என்னால் மேலும்,

- வெளியிடப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கு அடிப்படையொன்றை வழங்கும் போது மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று உருவாகும் ஆபத்தினை இனங்காணுதல் மற்றும் மதிப்பீட்டு செய்தல் என்பவற்றிற்காக சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்பட்டன. தவறுதலாக காண்பிப்பதன் காரணமாக இடம்பெறும் பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கத்தினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல், தவறாக காண்பித்தல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் போன்ற காரணங்களால் ஆகும்.

- உள்ளக கட்டுப்பாட்டின் ஆக்கபூர்வமானதன்மை தொடர்பாக அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் எண்ணத்தில் அல்லாமல் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடும் பொருட்டு உள்ளகக் கட்டுப்பாடு தொடர்பாக தெளிவொன்று பெற்றுக் கொள்ளப்பட்டது.
- வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமான மற்றும் நியாயமான வகையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக மதிப்பீடு செய்தல்.
- நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்கான கொடுக்கல் வாங்கல்கள் சம்பவங்கள் பொருத்தமாகவும் நியாயமாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தலும் மதிப்பீடு செய்யப்பட்டது.

எனது கணக்காய்வில் இனங்காணப்பட்ட முக்கியமான கணக்காய்வு கண்டுபிடிப்புக்கள் பிரதான உள்ளகக் கட்டுப்பாட்டு பலவீனங்கள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பாக பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு தெரியப்படுத்தியுள்ளேன்.

2. ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 6(1)(ஈ) பிரிவின் பிரகாரம் பின்வரும் விடயங்களை நான் தெரிவித்துக்கொள்கின்றேன்.

- (அ) நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டின் நிதிக்கூற்றுக்களுடன் நேரொத்ததாக உள்ளது எனவும்,
 (ஆ) முன்னைய ஆண்டிற்குரிய நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக என்னால் வழங்கப்பட்ட பின்வரும் பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட்டிருந்தது.

3. நிதி மீளாய்வு

3.1 வருமான முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரைகள்	பரிந்துரை
2015 ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்ட முன்மொழிவில் கள உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்குரியதாக மோட்டார் சைக்கிள்களுக்கான ஆரம்ப கொடுப்பனவு, வரி அல்லா வருமானமாக திணைக்களத்தால் 2003.04.00 என்ற வருமான குறியீட்டில் கணக்கீடு செய்யப்பட்டிருந்தது. அவ்வாறு வழங்கப்பட்ட சகல மோட்டார் சைக்கிள்களும் 2020 ஆம் ஆண்டின் இறுதி வரையில் உரிய உத்தியோகத்தர்களின் தனிப்பட்ட உரித்திற்கு கையளித்து முடிவுறுத்த வேண்டியிருந்தது. எனினும் 2024 திசம்பர் 31 ஆந் திகதி	இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்குரிய ஆரம்ப தொகை மாவட்ட செயலகம் / நிறுவனத்தால் சேகரிக்கப்பட்டு திரண்ட நிதியத்தில் செலவு வைப்பதற்காக தனித்தனி வருமானக் குறியீடாக 2003.04.00 அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. அதாவது அந்தத் தொகை உரிய நிறுவனத்தால் சரியான வகையில் பல்வேறு வருமானத்தின் கீழ் கணக்கீடு செய்வதற்கும்	முறையான ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களை வழங்கி மேலும் நிலுவை வருமானம் காணப்படுமாயின் அவற்றை சேகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல்

வரையிலும் முழுமையாக அறவிட வேண்டிய தொகையை குறித்துரைத்தவாறு உறுதிப்படுத்திக் கொள்வதற்கு திணைக்களம் தவறியிருந்ததுடன் 2024 ஆம் ஆண்டின் வருமான மதிப்பீட்டின் போது அந்த வருமானம் மதிப்பீடு செய்யப்பட்டிருக்க வில்லை. மேலும் வருமான மதிப்பீட்டு எதிர்வு கூறலின் போது கவனம் செலுத்தப்படாதிருந்த இந்த வருமானக் குறியீட்டின் கீழ் மீளாய்வாண்டின் போது ரூபா 333,509 தேறிய வருமானம் கிடைத்திருந்தது.

ஆலோசனை வழங்கப்பட்ட வேண்டும். திகதிக்கு முன்னர் விநியோகிக்கப்பட்ட தொகையையும் குறித்துரைத்தவாறு இனங்கண்ட பின்னர் அதனை சரிசெய்வதற்கு கணக்குகளில் பதிவிட்டதன் காரணமாகவும் 2024 ஆம் ஆண்டில் இந்த வருமானம் குறிப்பிடப்பட்டிருந்தது.

3.2 செலவின முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரைகள்	பரிந்துரை
(அ) மீளாய்வாண்டின் போது 10 மீண்டெழும் செலவின விடயங்கள் மற்றும் 03 மூலதன செலவின விடயங்களுக்காக மிகை நிதி ஏற்பாடு வழங்கப்பட்டதன் காரணமாக அந்த நிதி ஏற்பாடு பயன்படுத்தப்பட்ட பின்னர் தேறிய நிதி ஏற்பாட்டில் 6 சதவீதம் முதல் 89 சதவீதத்திற்கு இடையிலான வீச்சில் நிதி ஏற்பாடு சேமிக்கப்பட்டிருந்தது.	தற்போதைய சவாலான பொருளாதார நெருக்கடியில் அரசாங்கத்தின் கொள்கையின் பிரகாரம் மற்றும் தேசிய சுற்றறிக்கை இலக்கம் 01/2024 இன் செலவினக் கட்டுப்படுத்துதல் மற்றும் எடுக்கப்பட்ட உள்ளக செயற்றிறனான முறைமையின் காரணமாக ஒதுக்கப்பட்ட நிதி ஏற்பாட்டில் கவனத்திற்கொள்ளக் கூடிய அளவு சேமிக்கப்பட்டிருந்தது.	நிதிப் பிரமாணம் 50 இன் பிரகாரம் செலவின விடயத்திற்காக சாத்தியமான செலவின மதிப்பீடு தயாரித்தல் வேண்டும்.
(ஆ) ஆரம்ப செலவின மதிப்பீடு மற்றும் திருத்தப்பட்ட செலவின மதிப்பீட்டை ஆரம்ப செலவின மதிப்பீட்டுடன் திருத்தப்பட்ட செலவின மதிப்பீட்டை ஒப்பீடு செய்த போது 12 செலவின விடயங்களுக்குரிய முரண்கள் 40 சதவீதத்தைவிட குறைவடைந்தது முதல் 333 சதவீதம் அதிகரித்தல் வரையான வீச்சில் வேறுபட்டிருந்தது.	தவிர்க்க முடியாத காரணத்தின் அடிப்படையில் எழுந்திருந்த இயந்திர உபகரணம் மற்றும் கட்டிடப் பராமரிப்பு நடவடிக்கைகளுக்காவும், கணினிகள் கொள்வனவு செய்யப்பட்டதன் காரணமாகவும் நிதிப் பிரமாணம் 66 இன் கீழ் மாற்றல்கள் மற்றும் மேலதிக நிதி ஏற்பாடு வழங்கப்பட்டிருந்ததுடன் அதனால் 02 மீண்டெழும் செலவின விடயத்தின் கீழும், ஒரு மூலதனச் செலவின விடயத்திலும் செலவினங்கள் அதிகரிக்கும் சதவீதம் அறிக்கையிடப்பட்டிருந்தது.	மேற்படி

3.3 எல்லையினை பின்பற்றாமை

கணக்காய்வு அவதானிப்புக்கள்	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரைகள்	பரிந்துரை
2023 இன் 34 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தில் மூன்றாவது பட்டோலையின் பிரகாரம் 204 என்ற தலைப்பிற்குரிய அரசாங்கத்தின் உத்தியோகத்தர்களின் முற்பண கணக்கிற்கான பெறுவனவுகளின் ஆகக்குறைந்த எல்லை அடையப்பட்டிருக்க வில்லை.	ஆகக் குறைந்த பெறுவனவு எல்லை ரூபா 4,850,000 ஆக திருத்தப்பட்டுள்ளது. எனினும் ஆகக் குறைந்த பெறுவனவுகள் ரூபா 4,846,846 ஆகக் காணப்பட்டது.	ஒதுக்கீட்டு சட்டத்தின் தீர்மானிக்கப்பட்ட எல்லைகளுக்கு இணங்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

3.4 பொறுப்புக்கள் மற்றும் கடப்பாடுகளுக்கு உட்படல்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரைகள்	பரிந்துரை
(அ) மீளாய்வாண்டிற்குரிய 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு செலுத்த வேண்டியிருந்த கூட்டு மொத்தமான ரூபா 1,460,706 ஆன பொறுப்புக்கள் மீளாய்வாண்டின் பொறுப்பு பதிவேட்டில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.	மீளாய்வாண்டிற்குரிய செலுத்த வேண்டியிருந்த தபால் மற்றும் தொலைத்தொடர்பு செலவினங்க ளுக்குரிய பட்டியல்கள் இந்த திணைக்களத்திற்கு 2025 சனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களின் போது கிடைத்திருந்ததுடன் கணக்குகளைத் தீர்க்கும் சந்தர்ப்பம் வரையிலும் கடப்பாடுகளாக இனங்காண முடியாதிருந்த இந்த பட்டியல்கள் 2025 ஆம் ஆண்டின் நிதி ஏற்பாட்டின் மூலம் செலுத்தப் பட்டிருந்தது.	நிதிப் பிரமாணங்களுக்கு இணங்க காலப் பகுதிக்குரிய பொறுப்புக்கள் மற்றும் கடப்பாடுகள் குறிப்பிடப்படல் வேண்டும்.
(ஆ) இலக்கம் 240-1-1-1501 என்ற செலவின வியத்திற்குரிய தேறிய நிதி ஏற்பாடு ரூபா 12,000,000 ஆக இருந்ததுடன் மீளாய்வாண்டின் போது மொத்த நிதி ஏற்பாடும் உரிய செலவினம் செய்யப்பட்டிருந்தது. எனினும் 1980 யூலை வேலை நிறுத்தப் போராட்டத்தி னால் வேலை இழந்தவர்களுக்கு சலுகை வழங்குவதற்குரிய 2024 செப்டெம்பர் 30 ஆம் திகதிய பட்டியலியன் பிரகாரம் ரூபா 1,192,000 தொகை 2025 பெப்ரவரி 11 ஆந் திகதி செலுத்தப்பட்டிருந்தது. இந்த செலவினம் 2024 ஆம் ஆண்டின் நிதி ஏற்பாட்டை விஞ்சிய பொறுப்பாக இருந்த	அவ்வதானிப்புகளுடன் இணங்குவ துடன் எதிர்வரும் ஆண்டின் போது பொறுப்புக்கள் சரியான பிரகாரம் அறிக்கையிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென அறியத்தருகின்றேன்.	நிதிப் பிரமாணங்களுக்கு இணங்க பொறுப்புக்களுக்கு உடன்படும் போது நிதி ஏற்பாட்டு எல்லையில் நடவடிக்கை எடுக்க வேண்டியதுடன் உரிய பிரகாரம் அறிக்கையிடல் வேண்டும்.

போதும் அது 2024 திசம்பர் 31 இல் உள்ளவாறு திறைசேரி அச்சிடல் SA 92 இல் அல்லது மீளாய்வாண்டின் பொறுப்புக் கூற்றிலோ குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

3.5 சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்களுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்களுடனான தொடர்பு	கணக்காய்வு அவதானிப்புக்கள்	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை	பரிந்துரை
இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் நிதிப் பிரமாணக் கோவையின் 104 (4)	2024 செப்டெம்பர் 23 ஆந் திகதி விபத்திற்கு உட்பட்டிருந்தது KO-7551 என்ற மோட்டார் வாகனம் தொடர்பாக 2024 ஒக்டோபர் 08 ஆந் திகதி ஆரம்ப விசாரணை அறிக்கை சமர்ப்பிக் கப்பட்டிருந்த போதிலும் இறுதி அறிக்கையோ அல்லது முழுமையான அறிக்கையோ இதுவரையும் சமர்ப்பிக்கப்பட வில்லை.	இந்த பதவிக்குரிய விசாரணைகளைப் பூர்த்தி செய்வதற்காக பழுதுபார்த்தலுக்காக செலுத்த வேண்டிய முழுத் தொகையும் செலுத்தப்பட்டு அந்த வண்டியை பழுதுபார்த்த நிறுவனத்திலிருந்து எழுத்து மூலம் உறுதிப்படுத்தும் கடிதம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டிருந்தமையால் இறுதி அறிக்கை சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டிருந்ததுடன் தற்போது உரிய நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தில் உள்ளது.	நிதிப்பிரமாணம் 104(4) இற்கு இணங்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

4. செயற்பாட்டு மீளாய்வு

4.1 துணை உதவிச் சேவை மற்றும் அவசர தேவை பொறுப்பு செலவின விடயம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரைகள்	பரிந்துரை
வருடாந்த மதிப்பீட்டின் மூலம் எந்தவொரு நிதி ஏற்பாடும் வழங்கப்படாமல் 2022 மார்ச் 31 ஆந் திகதி முதல் 2022 யூலை 22 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் நாட்டில் காணப்பட்ட நெருக்கடியான நிலைமையின் காரணமாக பாராளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட அசைவுறாத ஆதனங்களுக்கு ஏற்படுத்தப்பட்ட இழப்புக்கள் தொடர்பாக துணை உதவிச் சேவை மற்றும் அவசர	எதிர்காலத்தில் ஏதாவது வருட மொன்றில் வரவு செலவுத்திட்ட மதிப்பீடு தயாரிக்கின்ற சந்தர்ப்பத்தின் போது இவ்வாறான இழப்பீடுக ளுக்காக முழுமையான இழப்பு மதிப்பீடு செய்யும் இயலுமை காணப்படுமாயின் மற்றும் அந்த இழப்பீட்டை	காணப்படுகின்ற நிலைமை தொடர்பாக சரியாக நடவடிக்கை எடுக்கக்கூடிய இழப்பீடு தொடர்பாக சாத்தியமாக மதிப்பீடு செய்து வருடாந்த மதிப்பீட்டின் மூலம்

சந்தர்ப்ப பொறுப்புக்கள் செயற்திட்டத்தின் மூலம் அரசு நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சிற்கு கிடைத்த குறைநிரப்பு வரவுசெலவுத் திட்ட மதிப்பீட்டு நிதி ஏற்பாட்டை பயன்படுத்தி 2023 ஆம் ஆண்டின் போது 41 பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக ரூபா 1,050 மில்லியன் மற்றும் மீளாய்வாண்டின் போது 32 பாராளுமன்ற உறுப்பினர்களின் அசைவுறாத ஆதனங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்காக ரூபா 178 மில்லியனாக கூட்டுமொத்தமாக ரூபா 1,228 மில்லியன் செலுத்தப்பட்டிருந்தது.

மீளளிப்புச் செய்தல் எதிர்வரும் ஆண்டிற்காக காலம் தாழ்த்துவதற்கு முடியுமாக காணப் படுமாயின் அதற்காக தேவையான நிதி ஏற்பாடு எதிர்வரும் ஆண்டின் வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் உள்ளக்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்க முடியும்.

நிதி ஏற்பாட்டை ஒதுக்கி நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

4.2 மாகாண சபைகளுக்கான அரசாங்கத்தின் மானியம்

கணக்காய்வு அவதானிப்புகள்	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரைகள்	பரிந்துரை
மாகாண சபைகளுக்குரிய நிதிக்கூற்றுக்களின் பிரகாரம் மீளாய்வாண்டின் போது 09 மாகாண சபைகளுக்கு அரசாங்கத்தின் மானியமாக ரூபா 428,331 மில்லியன் வழங்கப்பட்டிருந்தது. அரசாங்கத்தின் மானியங்கள் தவிர அந்த மாகாண சபையினால் சேகரிக்கப்பட்ட வருமானம் ரூபா 93,077 மில்லியனாக இருந்ததுடன் அதில் ரூபா 8,355 மில்லியன் முதலீட்டு வருமானமும் உள்ளங்கியிருந்தது. 2024 திசம்பர் 31 இல் உள்ளவாறு சகல மாகாண சபைகளுக்கும் சொந்தமான காசு மற்று காசுக்கு சமமானவைகளின் கூட்டுமொத்தம் ரூபா 41,782 மில்லியனாக இருந்ததுடன் 05 சபை களுக்கும் மொத்தமாக ரூபா 67,511 மில்லியன் முதலீடு காணப்பட்டது. அதன் பிரகாரம் 09 மாகாண சபைகளுக்குச் சொந்தமான ரூபா 109,292 மில்லியன் உயர்ந்த திரவத் தன்மை சொத்தாக காணப்படுகின்றமையும் அதன் மூலம் உயர்ந்த முதலீட்டு வருமானமொன்றை உழைக்கக் கூடியதாக இருந்தமையும் அவதானிக்கப்பட்டது. அசாங்கத்தால் பல்வேறு நிதியீட்டல் வழிகளின் மூலம் பெறப்படுகின்ற நிதியும், மாகாண சபைகளுக்கு அரசாங்கத்தின் மானியமாக வழங்கும் போது இந்த நிலைமை மற்றும் ஒட்டுமொத்த ரீதியில் அரசாங்கத்திற்கு ஏற்படுகின்ற கிரயம் தொடர்பாக முறையாக கவனத்தில் கொள்ளப்பட்டிருந்ததா என கணக்காய்வின் போது வெளிப்படுத்த முடியாதிருந்தது. மேலும் திணைக்களத்தின் தகவல்களின் பிரகாரம் மீளாய்வாண்டின் போது பொதுத் திறைசேரியால் 09	மாகாண சபைகளுக்காக மாத்திரம் மானியங்களை வழங்கும் போது அரசியலமைப்பின் 154 “கூ” ஏற்பாடுகளின் பிரகாரம் நிதி ஆணைக்குழுவினால் அனுப்பப்பட்ட பரிந்துரையில் காணப்படுகின்ற நிதி தேவைகளின் எல்லையினையும் கவனத்திற் கொண்டு 2024 ஆம் ஆண்டிற்காக நிதி ஏற்பாடு ஒதுக்கப்பட்டுள்ளது.	மாகாண சபைகளுக்கு அரசாங்கத்தின் மானியமாக பெற்றுக் கொள்ளும் போது அரசாங்கத்திற்கு ஏற்படுகின்ற ஒட்டுமொத்த கிரயம் தொடர்பாக முறையாக கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.

மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டிருந்த மானியங்களின் பெறுமதி ரூபா 439,383 மில்லியன் ஆனதன் காரணமாக மாகாண சபைகளின் நிதிக் கூற்றுக்களின் பிரகாரம் காணப்பட்ட மானியங்களின் கூட்டுமொத்த பெறுமதிகளுக்கு இடையே ரூபா 11,052 மில்லியன் வேறுபாடு அவதானிக்கப்பட்டது.

4.3 நட்டம் மற்றும் இழப்புக்கள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரைகள்	பரிந்துரை
திணைக்களம் 2025 ஏப்ரல் 09 ஆந் திகதிய கடிதம் மூலம் கணக்காய்விற்கு சமர்ப்பித்த தகவல்களின் பிரகாரம் மோட்டார் வாகனம் ஒன்று 2024 செப்டெம்பர் 23 ஆம் திகதி விபத்திற்கு உட்பட்டிருந்ததுடன் அதற்காக பெறப்பட்ட காப்புறுதி இழப்பீடாக ரூபா 596,250 ஆக காண்பிக்கப்பட்டிருந்தது. இந்த தொகை ரூபா 323,630 மற்றும் ரூபா 272,620 ஆக இரண்டு சந்தர்ப்பங்களின் போது கூட்டுமொத்தமாக ரூபா 596,250 மீளாய்வாண்டின் போது வாகன பழுதுபார்க்கின்ற நிறுவனத்திற்கு செலுத்தப்பட் டிருந்த போதும் அது இழப்பு நட்டப் பதிவேட்டில் அறவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்ட பெறுமதி ரூபா 619,300 ஆக குறிப்பிடப்பட்டிருந்தது.	இழப்பு மற்றும் நட்டப் பதிவேட்டில் பெறுமதி ரூபா 596,250 ஆக பின்னர் சரியாக குறிப்பிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.	இழப்பு நட்டப் பதிவேட்டில் தகவல்களை உள்ளடக்கும் போது கவனத்துடன் மேற் கொள்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

5. மனிதவள முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரைகள்	பரிந்துரை
2024 திசம்பர் 31 இல் உள்ளவாறு சிரேஷ்ட நிலையில் 06 பதவிகளும், இரண்டாம் நிலையில் 07 பதவிகளும், ஆரம்ப நிலையில் 02 பதவிகளும் உள்ளடக்கி 15 வெற்றிடங்கள் காணப்பட்டது. எனினும் பதவியணியினர் மீளாய்வொன்று மேற்கொண்டு காணப்படுகின்ற வெற்றிடங்களை நிரப்புவதற்கோ அல்லது தேவையற்ற பதவிகளை நீக்குவதற்கு அல்லது மீளாய்வாண்டில் நீக்குவதற்கேனும் மீளாய்வாண்டில் திணைக்களத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கும் அரசு நிருவாக அமைச்சிற்கும் அறிவித்து உரிய பதவிகளின் வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பாக தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.	வெற்றிடங்களை நிரப்புவதற்கோ அல்லது பதவியணி யினரை திருத்துவதற்கோ நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.